

May 29, 2024

National Stock Exchange "Exchange Plaza", C-1, Block G, Bandra- Kurla Complex, Bandra (E), Mumbai – 400 051.	BSE Limited 27th Floor, Phiroze Jeejeebhoy Towers, Dalal Street, Fort, Mumbai - 400 001.
Scrip Symbol : TTKPRESTIG	Scrip Code : 517506

Dear Sir,

Sub: Audited Financial Results for the fourth quarter and year ended March 31, 2024

This has reference to our letter dated May 28, 2024 on the above subject.

We are enclosing a copy of the newspaper advertisement which appeared in Dinamalar, Business Line and Economic Times on May 29, 2024.

This is for your information and records.

Thanking you,

Yours faithfully,
For TTK Prestige Limited,

Manjula K V
Company Secretary & Compliance Officer

QUICKLY.

Poonawalla, IndusInd Bank launch RuPay credit card

Mumbai: Poonawalla Fincorp Ltd, in association with IndusInd Bank, has launched the co-branded 'IndusInd Bank Poonawalla Fincorp eLITE RuPay Platinum Credit Card'. The company said the new card will offer customers rewards and other benefits. The card has no joining or annual fee and customers will earn rewards for every ₹100 spent, including UPI transactions, the company said. It offers 2.5 times reward points on e-commerce transactions and cash credit of ₹0.40 per reward point. OUR BUREAU

'Bank credit growth to stay healthy with some moderation'

TAKING STOCK. Crisil sees credit growth slowdown this year due to a high-base effect; revival in private corporate investment expected in H2 of FY25

Asian News International
New Delhi

Bank credit growth is expected to moderate 200 basis points to 14 per cent this year after an estimated robust growth of 16 per cent last financial year, according to Crisil Ratings.


Strong economic activity and retail credit demand drove loan growth last year. This year, the growth is expected to be tempered by a high

base effect, a revision in risk weights, and a somewhat lower gross domestic product (GDP) growth, asserted Crisil.

However, on the positive side, it notes that the fundamental drivers of credit demand seem to be broadly intact and a revival in private corporate capital expenditure, especially towards the second half of year 2024-25, can provide some tailwinds.

Within the expected overall bank credit growth of 14

Bank credit growth trajectory



Source: RBI publications, Crisil Ratings estimates

per cent in 2024-25, the largest segment, corporate credit, at 45 per cent of bank credit, should see growth remaining steady at 13 per cent, while retail (at 28 per cent of

bank credit), the second-largest segment, is expected to grow the fastest at 16 per cent.

Ajit Velonie, Senior Director, Crisil Ratings, said, "Growth in corporate credit will be supported by private sector industrial capex in fiscal 2025, underpinned by expectations that GDP growth will remain solid." Retail credit will likely report a tad lower at 16 per cent, compared with 17 per cent last year, but will remain the fast-

est-growing segment for banks.

Explaining rationale, it said the retail segment will feel the drag of lower growth in unsecured consumer credit (at 25 per cent of retail credit) as banks realign their strategies following the regulatory advisory to counter a potential rise in loan delinquencies.

Home loans remain the largest constituent of retail credit and should grow steadily, given increasing preference for home ownership and

better affordability, the rating agency said. Agricultural credit growth will remain linked to monsoon trends but should witness a moderation on the back of a strong financial year 2023-24.

The South-West monsoon, as predicted by the weather bureau IMD, is likely to hit Kerala on May 31, a day before the normal date of June 1. The India Meteorological Department said conditions are becoming favourable for the onset of the monsoon.

Rupee likely to weaken in the near term

Gurumurthy K
bl, research bureau



The rupee may be losing steam over the last couple of days. After rising sharply to 83.02 last week, the domestic currency has given back some of the gains in the first two trading days this week. It has fallen back and closed at 83.18 on Tuesday.

This has happened even as the dollar index had weakened over the same period. It could be that the recovery in the crude oil prices over the last few days has been weighing on the rupee.

WEEKLY RUPEE VIEW.

The Brent crude oil prices have risen back well from the low of \$80.75 per barrel made on Friday to \$83.45 per barrel. If this sustains, the Brent crude oil price can rise further towards \$84.50-85 in the near-term. That in turn can take the rupee further lower from current levels.

DATA WATCH

The US Personal Consumption Expenditure (PCE) - the Federal Reserve's inflation gauge, data release is due this week on Friday.

This will be very important to watch. A weak PCE number will be negative for the dollar as the hopes for the rate cuts will increase in the market.

DOLLAR OUTLOOK

The US dollar index (104.38) has important supports coming up at 104.30 and 104. If the index breaks below 104, it will come under more selling pressure.

Such a break can drag the dol-

lar index down to 103 in the short-term. On the other hand, if the dollar index sustains above the 104.30-104 support zone and bounces back, it can get a breather. In that case, the index can rise to 105-105.20. However, a decisive break above 105.20 is needed for the index to become bullish again. Only in that case, a strong rise to 106-107 can be seen again.

As such the price action in the 104.30-104 region will need a very close watch in the coming days.

RUPEE OUTLOOK

The rupee (USDINR: 83.18) has a strong resistance in the 83.00-82.95. That seems to be holding very well for now. On the charts, the short-term outlook will be bearish as long as the rupee stays below the 83-82.95 resistance zone.

The rupee can weaken towards 83.30 in the coming days. A break below 83.30 can drag the domestic currency further down to 83.40 and even 83.50 again.

To negate the fall to 83.50 again, rupee has to sustain above 83.30 and breach 82.95. If that happens, rupee can move up to 82.80-82.70. But as mentioned above 83-82.95 is a strong resistance on the chart.

As such a strong trigger might be needed for the rupee to break 82.95 and rise.

RBI launches mobile app for buying and selling of government securities

Our Bureau
Mumbai

Retail investors can now transact in G-Secs using the mobile app on their smartphones.

The Reserve Bank of India has launched the mobile app which can be downloaded from the Play Store for Android users and App Store for iOS users. It

also launched 'PRAVAAH', which is a secure and centralised web-based portal for any individual or entity to seek authorisation, licence or regulatory approval on any reference made by it to RBI.

It has also launched the FinTech Repository to capture essential information about fintech entities, their activities, technology uses, etc.

Provisioning impact of RBI's draft project finance norms for banks seen at 10-20 bps

Anshika Kayastha
Mumbai

The impact of RBI's draft project finance norms on incremental provisioning for public sector banks is estimated to be up to 20 bps each for the next three years whereas for private sector banks is expected to be up to 10 bps, according to Care Edge Ratings.

For NBFCs, excluding NBFC-IFCs, tier-I capital is expected to reduce by up to 83 bps and for NBFC-IFCs by up to 120 bps.

"Under the new guidelines, credit costs will increase, thereby impacting the profit and loss accounts of the banks. Banks are also preparing themselves for the adoption of ECL framework as required by RBI," Care Edge said in a note, adding that the implementation of ECL provisioning is likely to overlap with the implementation of these provisioning norms.

DRAFT GUIDELINES

The RBI recently released draft guidelines on financing of projects in infrastructure, non-infrastructure and commercial real estate sectors, wherein it proposed increasing the provisioning requirement on standard assets to up to 5 per cent by March 2027. Other proposals include higher provisions for delayed projects, tightened exposure criteria, classification of such loan accounts, and maintaining project-specific data.

Currently, banks need to maintain 0.75 per cent provisions for commercial real estate - residential housing projects, 1 per cent for non-residential housing CRE and 0.4 per cent for all remaining loans, in standard category.

TTK Prestige LIMITED

Corporate Office: Nagarjuna Castle No. 1/1 & 1/2, Wood Street, Richmond Town, Bengaluru - 560 025. Ph: 91-80-68447100
Registered Office: Plot No.38, SIPCOT Industrial Complex, Hosur - 635 126, TamilNadu
Website: www.ttkprestige.com / Email: investorhelp@ttkprestige.com
CIN No.L85110TZ1955PLC015049

Extract of Standalone and Consolidated Financial Results of TTK Prestige Limited for the Quarter and Year Ended 31st March 2024

Rs.in Crores (except EPS)

Sl. No.	PARTICULARS	STANDALONE				CONSOLIDATED			
		Quarter Ended		Year Ended		Quarter Ended		Year Ended	
		Audited	Audited	Audited	Audited	Audited	Audited	Audited	Audited
		31.03.2024	31.03.2023	31.03.2024	31.03.2023	31.03.2024	31.03.2023	31.03.2024	31.03.2023
1	Net Sales/Income from Operations (Net of Discounts)	580.44	566.02	2,500.74	2,625.72	622.56	610.97	2,678.05	2,777.13
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and / or Extraordinary items)	81.72	79.66	318.18	349.52	74.52	78.07	301.17	343.17
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and / or Extraordinary items)	81.72	79.66	318.18	349.52	74.52	78.07	301.17	343.17
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary Items)	63.13	59.35	238.81	260.16	57.42	58.01	225.33	252.73
5	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	62.18	59.25	234.90	258.41	54.98	62.36	228.90	255.95
6	Equity Share Capital (Face Value Rs. 1 per share)	13.86	13.86	13.86	13.86	13.86	13.86	13.86	13.86
7	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet			2,042.63	1,890.60			2,071.62	1,922.44
8	Earnings Per Share (of Re.1/- each) - Rs. Ps.(for continuing operations) Basic & Diluted (not Annualised)								
	Basic Earnings Per Share	4.55	4.28	17.23	18.77	4.24	4.29	16.48	18.34
	Diluted Earnings Per Share	4.55	4.28	17.23	18.77	4.24	4.29	16.48	18.34

Notes:
1. The above is an extract of the detailed format of Financial Results for the quarter and Year ended 31st March, 2024 filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations & Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Financial Results are available on the websites of the Stock Exchanges at www.bseindia.com and www.nseindia.com and the Company's website viz. www.ttkprestige.com
2. A Dividend of Rs.6/- per share of face value of Re.1/- each is recommended by the Board.

Date: 28th May, 2024
Place: Bengaluru

On behalf of the Board
T.T. Jagannathan
Chairman

INNOVATIONS for a better and safer cooking experience.

Svachh Gas Stove
Lift, Lock and Easy-to-clean Burner Sets.

Endura Pro Mixer Grinder 1000W
14 Different Functionalities.

Oscar SafeSense Chimney
Automatic Smoke & Gas Leak Detection.

Ceraglide Ceramic Non-Stick Cookware
PFOA & PFAS Free for Healthy Cooking.

Tri-ply Flip-On Pressure Cooker
Innovative Lid-lock With Spillage Control.

Swish V4 Induction
With Automatic Whistle Counter.

Jo apnon se kare pyaar, woh Prestige se kaise kare inkaar.

AMARA RAJA ENERGY & MOBILITY LIMITED (Formerly known as Amara Raja Batteries Limited)
CIN: L31402AP1985PLC005305
Registered office: Renigunta - Cuddapah Road, Karakambadi, Tirupati - 517520, Andhra Pradesh.
Tel: 91 (877) 2265000 | Fax: 91 (877) 2285600
E-mail id: investorservices@amararaja.com | Website: www.amararajeandm.com

EXTRACT FROM STATEMENT OF STANDALONE AND CONSOLIDATED RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED MARCH 31, 2024 ₹ in crores

Particulars	Standalone Results					Consolidated Results				
	Quarter ended		Year ended			Quarter ended		Year ended		
	31.03.2024	31.12.2023	31.03.2023	31.03.2024	31.03.2023	31.03.2024	31.12.2023	31.03.2023	31.03.2024	31.03.2023
	Unaudited	Unaudited-Restated	Unaudited-Restated	Audited	Audited-Restated	Unaudited	Unaudited-Restated	Unaudited-Restated	Audited	Audited-Restated
Total income from operations	2,796.73	2,881.73	2,433.01	11,260.30	10,389.71	2,907.86	3,044.59	2,433.24	11,708.44	10,392.00
Net Profit for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	305.34	330.72	244.10	1,211.03	1,044.69	309.39	349.70	246.15	1,250.22	1,044.30
Net Profit for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	305.34	330.72	196.45	1,211.03	997.04	309.39	349.70	198.50	1,250.22	996.65
Net Profit for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	228.03	252.78	140.98	905.86	730.71	229.78	267.89	142.42	934.38	730.83
Total comprehensive income for the period (Comprising profit after tax and other comprehensive income after tax)	223.74	253.47	139.63	899.66	839.77	225.85	268.34	141.04	928.34	840.08
Paid-up equity share capital (face value of ₹1/- each)	18.30	17.08	17.08	18.30	17.08	18.30	17.08	17.08	18.30	17.08
Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year	-	-	-	6,750.35	5,988.56	-	-	-	6,780.43	5,989.96
Earnings per share (of ₹1/- each) (for the period - not annualised) Basic/ Diluted	12.46	13.81	7.70	49.49	39.92	12.55	14.64	7.78	51.05	39.93

Note: The above is an extract from the statement of standalone and consolidated Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the quarterly/year ended financial results and notes there to are available on the stock exchange websites (www.nseindia.com and www.bseindia.com) and on Company's website i.e. www.amararajeandm.com.

Place: New Delhi
Date: May 28, 2024

For Amara Raja Energy & Mobility Limited
(Formerly known as Amara Raja Batteries Limited)
sd/-
Jayadev Galla
Chairman & Managing Director



**Extract of Standalone and Consolidated Financial Results of
TTK Prestige Limited for the Quarter and Year Ended 31st March 2024**

Rs.in Crores (except EPS)

Sl. No.	PARTICULARS	STANDALONE				CONSOLIDATED			
		Quarter Ended		Year Ended		Quarter Ended		Year Ended	
		Audited 31.03.2024	Audited 31.03.2023	Audited 31.03.2024	Audited 31.03.2023	Audited 31.03.2024	Audited 31.03.2023	Audited 31.03.2024	Audited 31.03.2023
1	Net Sales/Income from Operations (Net of Discounts)	580.44	566.02	2,500.74	2,625.72	622.56	610.97	2,678.05	2,777.13
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and / or Extraordinary items)	81.72	79.66	318.18	349.52	74.52	78.07	301.17	343.17
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and / or Extraordinary items)	81.72	79.66	318.18	349.52	74.52	78.07	301.17	343.17
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary Items)	63.13	59.35	238.81	260.16	57.42	58.01	225.33	252.73
5	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	62.18	59.25	234.90	258.41	54.98	62.36	228.90	255.95
6	Equity Share Capital (Face Value Rs. 1 per share)	13.86	13.86	13.86	13.86	13.86	13.86	13.86	13.86
7	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet			2,042.63	1,890.60			2,071.62	1,922.44
8	Earnings Per Share (of Re.1/- each) - Rs. Ps.(for continuing operations) Basic & Diluted (not Annualised)								
	Basic Earnings Per Share	4.55	4.28	17.23	18.77	4.24	4.29	16.48	18.34
	Diluted Earnings Per Share	4.55	4.28	17.23	18.77	4.24	4.29	16.48	18.34

Notes:

- The above is an extract of the detailed format of Financial Results for the quarter and Year ended 31st March, 2024 filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations & Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Financial Results are available on the websites of the Stock Exchanges at www.bseindia.com and www.nseindia.com and the Company's website viz. www.ttkprestige.com
- A Dividend of Rs.6/- per share of face value of Re.1/- each is recommended by the Board.

Date: 28th May, 2024
Place: Bengaluru



On behalf of the Board

T.T. Jagannathan
Chairman

**INNOVATIONS for a better
and safer cooking experience.**



**Tri-ply Flip-On
Pressure Cooker**
Innovative Lid-lock
With Spillage Control.

Svachh Gas Stove
Lift, Lock and Easy-to-clean
Burner Sets.



Swish V4 Induction
With Automatic
Whistle Counter.

**Endura Pro
Mixer Grinder 1000W**
14 Different Functionalities.



**Oscar SafeSense
Chimney**
Automatic Smoke & Gas
Leak Detection.



**Ceraglide Ceramic
Non-Stick Cookware**
PFOA & PFAS Free for
Healthy Cooking.



Jo apnon se kare pyaar, woh
Prestige se kaise kare inkaar.



